

# ஒரு பேப்பர்

ORU PAPER

FRIDAY, APRIL 25, 2008, ISSUE 92

## பயங்கரவாதிகளாக்கப்படும் தமிழர்கள்

லண்டன் மேயர் திரு. கென் லிவிங்ஸ்டர்ன் அவர்கள் கடந்த வாரம் பிரித்தானிய தமிழர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டமொன்றில் கலந்து கொண்டார். இச்சம்பவத்தை மேற்கோள் காட்டி அவர் பயங்கரவாத அமைப்பு ஒன்றின் முன்னணி அமைப்புடன் தொடர்புகளைக் கொண்டுள்ளார் என லண்டனிலிருந்து வெளிவரும் வலதுசாரி நிலைப்பாடு கொண்ட Evening Standard என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பிரித்தானிய தமிழர் அமைப்பு என்பது அங்குள்ள தமிழர் அமைப்புகளின் கூட்டமைப்பு. பல்வேறு துறைகளிலும் முன்னணி வகிக்கும் தமிழர்களைக் கொண்டு, சட்டவரம்பிற்குள், சனநாயக வழியில் செயற்பட்டுவரும் இவ்வமைப்பினர், ஏற்கனவே பிரித்தானிய பிரதமர் உட்பட பல முக்கிய அரசியல் பிரமுகர்களை சந்தித்து பேசியிருக்கிறார்கள். இந்த உண்மைகள் எதனையும் கருத்தில் கொள்ளாமல், அந்த அமைப்பை தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் முன்னணி அமைப்பு என இச்செய்தியில் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.

இச்செய்திக் குறிப்பினை எழுதிய அன்று கிலிகன் என்ற பத்திரிகையாளர் தனது குற்றச்சாட்டுகளுக்கு சாட்சியாக லண்டனிலுள்ள சிறிலங்கா தூதுவர் திருமதி. செனுகா செனவிரத்னவை மேற்கோள் காட்டியுள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்படும் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரைத் தவிர மற்றைய அனைத்து தமிழர்களையும், அமைப்புகளையும் விடுதலைப்புலிகளாகவே பார்க்கப்படுகிற சிறிலங்கா அரசு ஒரு தமிழர் அமைப்பின் மீது இவ்விதம் குற்றம் சுமத்துவது வழமையான ஒரு விடயமே. ஆனால் சிறிலங்கா தூதுவரின் கருத்துக்களை மறுவிசாரணை எதுவும்ல்லாமல் ஒரு ஊடகவியலாளர் ஏற்றுக்கொண்டு, ஒரு சமூகத்தின் மீது அவதூறு மேற்கொள்வது பலத்த கண்டனத்துக்குரியது.

லண்டன் மேயர் தேர்தலில் திரு. கென் லிவிங்ஸ்டர்ன் அவர்களை தோற்கடிக்கச் செய்யும் நோக்கில் இச்செய்தியை அன்று கிலிகன் எழுதியிருப்பதனை, லண்டன் மேயர் தேர்தல் தொடர்பாக அவரது முன்னைய கட்டுரைகளிலிருந்து விளங்கிக் கொள்ள முடிகிறது. அதுபோல் பிபிசி நிறுவனத்தில் பணிபுரிந்து தவறான செய்தியை வெளியிட்டமைக்காக பதவி நீக்கம் செய்யப்பட்ட அவர் ஊடக நேர்மையுடன் செயற்படுவார் என எதிர்பார்க்க முடியாது. இருப்பினும் சில சர்வதேச ஊடகங்கள், சமூக நீதியை கருத்தில் கொள்ளாமல், ஒரு குறிப்பிட்ட தரப்பினரின் பிரசாரத்துக்கு துணைபோவது, பல்லின சமூகங்கள் வாழும் நாடுகளில் இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்தை குலைக்கும் முயற்சியாகவும், இனவெறியின் வெளிப்பாடாகவும் கருத வேண்டியுள்ளது.

## ஒரு பேப்பர்

வணக்கம்!

இந்த இதழ் ஒரு வாரம் தாமதமாக ஏப்பிரல் மாதத்தின் நான்காவது வெள்ளியன்று வருகிறது. லண்டனில் எங்கள் வழமையான பதிப்பகத்தில் ஏற்பட்ட மாற்றங்களின் காரணமாக கடந்தவாரம் பேப்பரை வெளியிட முடியவில்லை அதற்காக முதலில் மன்னிப்புக் கோருகிறோம்.

அண்மையில் ரொறொன்ரோவுக்கு வந்திருந்த அனுவிஞ்ஞானியும் இந்தியாவின் முன்னாள்

சனாதிபதியுமான அப்துல் கலாம் ஒரு பேப்பர் நம் கையுமாக நின்றதாக கண்டவர்கள் சொன்னார்கள். உண்மைதான் அந்த பேப்பர்

ஒரு பேப்பர் தான் என்றும் சொன்னார்கள். தீவிரமாய் விசாரித்ததில் விசயம் உண்மைதான் எனத் தெரியவந்துள்ளது. அதனாலே ஆனானப்பட்ட சனாதிபதியே படிக்கிற பேப்பரை ஓசியாய் குடுக்கிறதோ என்று மல்லாந்து படுத்துக் கொண்டு யோசிக்கிறம்.

எமது சமூகத்தில் நடைபெறும் சில தில்லு முல்லுகளை அடிக்கடி பிரசுரித்து வருகிறோம். இருந்தாலும் விடயம் உண்மையா, தனிப்பட்ட

கோபதாபங்களை ஒரு பேப்பர் ரில் எழுதுகிறார் களோ என ஆராய்ந்த பின்னரே பிரசுரத்துக்கு எடுத்துக் கொள்கிறோம். நாங்கள் வெளியிடும் தகவல்களில் தவறிருப்பின் சம்பந்தப்பட்டவர்கள் விளக்கமளிப்பதற்கு சந்தர்ப்பம்

வழங்கியுள்ளோம். ஆனால் அவர்களோ தமது பக்க நியாயத்தை தெரிவிப்பதனை தவிர்த்து, நாங்கள் இல்லாததையும் பொல்லாததையும் எழுதுவதாக முறைப்பாடு செய்கிறார்கள். சிலரோ தாங்கள் கோர்ட்டுக் போகப் போகிறோம் என அறிக்கை விடாத குறையாக கூறித் திரிகிறார்கள். நாங்கள் தொடர்ந்து இவர்களை

அம்பலப்படுத்துவோம் என்பதை மட்டும் உங்களுக்கு கூறி வைக்கிறோம்.

ஐரோப்பாவிலும், கனடாவிலும் எமது மக்கள் மத்தியில் புதிது புதிதாக மூடநம்பிக்கைகள் பரவி வருகிறது. அவை மக்களிடையே ஏற்படுத்தும் பாதகங்கள் பற்றிய விபரங்களை எழுதுமாறு உங்களை வேண்டுகிறோம். ஒரு சமூகப்பத்திரிகை என்ற வகையில், சமூக அநீதிகளுக்கு குரல் கொடுக்க வேண்டிய கடமை ஒரு பேப்பர் ருக்கு உள்ளது.

எமக்கு ஆக்கங்களை அனுப்புவோர் எமது மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்ப முடியும் என்பதை நீங்கள் அறிவீர்கள். படங்களை wordபோன்ற file களில் இணைக்காமல் தனி file ஆக அனுப்பி வைப்புகள். அட்டைப் படத்தில் பிரசுரிக்கக் கூடிய படங்களையும் அனுப்பி வைக்கலாம்.

வர்த்தகர்கள், குறிப்பாக தமிழ் வர்த்தகர்கள்

தரும் ஆதரவிலும், ஒரு பேப்பர் குழுவினர்

சளைக்காத உழைப்பிலுமே ஒரு பேப்பர் தடையின்றி வெளிவருகிறது. இதில் நீங்கள் காட்டும் அன்பும், அபிமானமும் குறைத்து மதிப்பிட முடியாது. என்ன அந்தர் கணக்கில் பனிக்கட்டியை தலையில் வைக்கிறியள் என்ன விசயம் என்று நீங்கள் நினைக்கலாம். இல்லை உழைப்பாளர் தினம் வருகிறது உங்களையும் நினைக்கிறோம்.

அடுத்த ஒரு பேப்பர் மே 9ல் வெளியிடும்.

ஒரு பேப்பர் காரண்கள்+காரிகள்

## EDITORIAL

### Without Guilt...

Dear World,

You may not be aware of who we really are and what we really do. But then we like it that way and try our best to keep it that way. We believe that your ignorance is our bliss. We think ignorance is an important factor in decision making for both of us, you the World and us, the Government of Sri Lanka (GOSL). Hence we keep you where you are and you help us keep our citizens where they are - in perpetual nirvana soaked in war, poverty, ill health, poor governance and human rights abuses.

During the early hours of the 23rd of March 2008 thousands of young men and women of our proud nation tried to kill each other in an area of outstanding natural beauty. In an area of blue lagoons and lush palm tree lined white sandy beaches. Here more than a thousand of these young Sri Lankan citizens got killed or injured. We did not inform you, the World about this blood soaked day. In fact we claimed that this was a day of enormous victory for our Sinhalese people without an iota of guilt. At the same time your free and well funded media institutions did not try to find out about what happened to these young citizens in the northern killing fields either. They were more interested in finding out how our share market here in Colombo performing. Guilt free news

reporting, of course!

“Without Guilt” is the ethos of the Government of Sri Lanka. We recommend “without Guilt” for every thing, human rights abuses, war crimes included. For example “Garments without Guilt” for our apparel industry even though our entire economy, polity and governance are soaked in human rights abuses.

We have tried our best for almost forty years to create conditions so our children could take part in our “killing without guilt” campaign even though we recommend the soundbite “Children have no business in our business” as an ethos for our export industry.

We make our young men and women kill each other in cold blood, especially on our cultural days like our New Years Day.

We source our petroleum from the enlightened and super democratic Iran. We buy our artillery shells from recently “elected” Mugabe’s Zimbabwe. We buy small arms from the “humane” Generals of Burma. We are sending our “experts in abductions & disappearances of civilians” for further training to Iran’s

Quds Force (Jerusalem Brigade) which is famous for abducting fifteen young sailors from HMS Cornwall, a British naval ship on March 23, 2007. We portray these activities of us as ethical sourcing and sustainable development practices to you, the World. We say these result in the empowerment of our people. We are sure you agree.

We bought ten thousand high explosive rockets last month from a democratic European Union member. This week, in one day, we used more than thousand of these to blast our own citizens and their property, fauna and flora. We simply scorched them and their earth. We would like you to view this as sustainable eco-friendly development activity. We sincerely hope these sustainable eco-friendly solutions have made the ‘Made in Sri Lanka’ label synonymous with quality, reliability and social and environmental accountability.

We make our young men and women kill each other in cold blood, especially on our cultural days like our New Years Day. If Indians know how to mix cricket and popular entertainment by creating Indian Premier League we know how to mix war and traditional celebrations. This is what we call as “celebrations without guilt” and we recommend this for you, the World.

We send our women to Middle East and other places to work as modern slaves. They send their tear soaked Dollars to us and we pay our arms dealers. This is what we call “slavery without guilt”.

We allow our Navy to indiscriminately kill our poor fishing folk up North so the seas off our paradise island will not be over fished. This is what we call looking after our seas without guilt. We want millions of your people to come and enjoy the fruits of our Navy’s labour without guilt.

We have been keeping thousands of young Tamil women and men in our prisons for months without formal charges, because they look suspicious. At the same time being in prison means free food and shelter for these young citizens. You are all making a big fuss about the current food crisis in the developing world. Some of you even call this a silent Tsunami. Thus you all will agree that by imprisoning these suspicious looking people they do not suffer the silent Tsunami. This is what we call as “imprisoning without guilt”.

Since we got rid of the European Colonialists our mission and the seven or so pillars of our Government have been the making of Sri Lanka:

1. The number one place in

the world for disappearances of innocents

2. The most dangerous place to work as a journalist

3. Provider of absolute impunity and unaccountability for our armed forces

4. The number one place for non-governmental organisation (NGO) aid worker killing

5. The most efficient place for abducting or killing of human right workers

6. Prompt delivery of poverty and war to millions

7. Place where consent and election results are manufactured by violence and intimidation

We hope the modern nation state we have built has enabled us to position ourselves as the ultimate democracy in Asia. We hope you will continue to give us the necessary diplomatic, financial, military, and technical support without guilt; especially tax concessions by the European Union under the GSP + scheme.

Thank you,

Yours guilt free

GOSL